

JUDICIAL FORM NO.53
(See Rule 42)
Deposition of Witness

(Chapter XXXIII Code of Criminal Procedure)
IN THE COURT OF JUDICIAL MAGISTRATE, PERUNDURAI

Calendar	C.C.No.	277/2010
Miscellaneous	C.M.P.No	
Sessions	S T C No.	
Deposition of witness for	PW5	Prosecution /Defence / Court
Name	Venkatachalapathi	Caste
Father's Name	Subramani	Calling
Village	Kodumudi	Religion
Taluk	Erode	Age

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act 1969(Central Act 44 of 1969) of the day of

10.02.2020

முதல் விசாரணை

நான் கொடுமுடி கோவிலில் பரிகார பூஜை செய்து வருகிறேன். கடந்த 01.02.2010 தேதியில் மாலை சுமார் 5 மணியளவில் ஈரோட்டிலிருந்து நானும் சங்கர் என்பவரும் பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது ஒத்தக்கடை என்ற இடத்தில் நாங்கள் வரும் பேருந்தில் ஒரு நபரின் பர்ஸ் காணவில்லை என்று சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். அதை நானும் திரும்பி பார்த்தேன். அங்கு இரண்டு பெண்கள் நின்றனாகொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் பர்ஸை எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார். அதை பார்த்த நாங்கள் அந்த இரண்டு பெண்களையும் கையும் களவுமாக பிடித்து கொடுமுடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம். எதிரிகளை பார்த்தால் அடையாளம் காட்டமுடியும். (எதிரிகள் ஆஜராகவில்லை. குவிமுச பிரிவு 317-ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.) எதிரிகள் பெயர் லட்சுமி மற்றும் கருப்பாயி என்று கேட்டு தெரிந்துகொண்டேன். பாபு என்ற ஒரு நபர் மற்ற இரண்டு பெண்களை அழைத்துவந்து அவருடைய பர்ஸை

திருடிவிட்டதாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தார் அந்த சமயம் நாங்கள் காவல்நிலையத்தில் இருந்தோம். அந்த இரண்டு பெண்களில் ஒருவர் பெயர் வசந்தி மற்றொருவர் பெயர் நினைவில்லை. பார்த்தால் அடையாளம் காட்டமுடியும். (எதிரிகள் ஆஜராகவில்லை. குவிமுச பிரிவு 317-ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.) மேற்சொன்ன நான்கு நபர்களையும் போலீசார் விசாரித்தபோது அவர்களாகவே தானாக முன்வந்து குற்றத்தை ஒத்துக்கொண்டு பெருந்துறையில் உள்ள கடையில் கொலுசு, வளையல் போன்ற பொருட்களை திருடியதாகவும் ஒப்புக்கொண்டு எங்கள் இருவர் முன்னிலையிலும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள். நான்கு பேரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள். எதிரிகள் 1,2,3,4 கொடுத்த ஒப்புதல் வாக்குமூலங்களில் உள்ள முதல் சாட்சி கையெழுத்து என்னுடையதுதான். அவை **அ.த.சா.ஆ.4,5,6** மற்றும் 7 ஆகும். பின்னர் மேற்படி ஒப்புதல் வாக்குமூலத்தின்படி எதிரிகள் நால்வரும் நானும் சங்கரும் மற்றும் கொடுமுடி காவல்துறையினர் அனைவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எதிரிகள் நான்கு பேரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் நால்வரும் அவர்கள் வீட்டிலிருந்து தனித்தனியாக கொலுசுகளை எடுத்து ஆஜர் செய்தார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக 9 ஜோடி , 10 ஜோடி என ஆஜர் செய்தனர். அப்பொழுது நேரம் இரவு 11.00 மணி இருக்கும். நான்கு எதிரிகளும் அவர்கள் எடுத்துக்கொடுத்த கொலுசுகளை 4 தனித்தனியான கைப்பற்றுதல் மகஜர் மூலம் கைப்பற்றினார்கள். கைப்பற்றுதல் மகஜரில் உள்ள முதல் சாட்சி கையெழுத்து என்னுடையதுதான். மேற்படி **கைப்பற்றுதல் மகஜர்கள் அ.த.சா.ஆ.8,9, 10, மற்றும் 11** ஆகும். இதுசம்மந்தமாக போலீசார் என்னை விசாரித்தார்கள்.

1,2, 4 எதிரிகள் தரப்பில் குறுக்குவிசாரணை.,

சாட்சி சங்கர் எனக்கு என்ன உறவு என்றால் இருவரும் ஒன்றாக வேலை செய்துவருகிறோம். நாங்கள் அனைவரும் காவல்நிலையம் செல்லும்போது இரவு 7

மணி இருக்கும். நான் புகார் கொடுத்தேனா என்றால் இல்லை. என்னிடம் காட்டப்படும் கைப்பற்றுதல் மகஜர்கள் அ.த.சா.ஆ.3 முதல் 11 வரை உள்ள ஆவணத்திலுள்ள கையெழுத்து காவல்நிலையத்தில்வைத்து போடப்பட்டதென்றால் சரிதான். என்னிடம் கையெழுத்து பெற்றபின்னர் பெயர் மற்றும் விலாசத்தை எழுதிக்கொண்டு என்னை அனுப்பிவிட்டார்கள் என்றால் சரிதான். எதிரிகளிடம் ஆய்வாளர் விசாரித்து எழுதிக்கொண்டார் என்றால் ஆய்வாளர் எதிரிகளை விசாரித்த போது நாங்கள் வெளியே இருந்தோம். அ.த.சா.ஆ.4 முதல் 7 வரையுள்ள ஒப்புதல் வாக்குமூலங்களில் கையெழுத்தை போட்ட பின்னர் என்னுடைய பெயர் விலாசம் எழுதிக்கொண்டார்கள் என்றால் சரிதான். ஒப்புதல் வாக்குமூலங்களில் என்ன எழுதியுள்ளது என்று எனக்கு தெரியாது. நாங்கள் அனைவரும் எந்த வாகனத்தில் சென்றோம் என்றால் மொத்தம் 11 நபர்கள் காவல்துறையினர் ஜீப்பில் சென்றோம். மேற்படி வழக்கு ஆவணங்களில் உள்ள கையெழுத்து அனைத்தும் பின்னிட்டு காவல்நிலையத்தில் வைத்து போடப்பட்டவை என்றால் சரிதான். காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொய் சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. எனது முன்னிலையில் எந்த வழக்கு சொத்தும் கைப்பற்றப்படவில்லை என்றால் சரியல்ல.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சி சொல்லச் சொல்ல, என்னால் தட்டச்சுருக்குச் சொல்லப்பட்டு, அவரால் திறந்த நீதிமன்றத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, சாட்சிக்கு படித்துக் காண்பிக்கப்பட்டு, சாட்சியால் சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு என் முன்னால் சாட்சியின் கையெழுத்து / கைரேகை பெறப்பட்டது.

நீதித்துறை நடுவர், பெருந்துறை.

Signature of the Witn

Name of the Interpreter

Tmt.K.S.Shabeena, B.A.B.L.
Judicial Magistrate,
Perundurai.

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act, 1969, (Central Act 44 of 1969) on the -----day of -----2020.

Signature of Interpreter